



தகவல்

அறியும் உர்மைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 18.09.2019

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 6619/B/18

திரு.P.சிவக்குமார்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
ஆத்தூர்,
சேலம் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (18.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு.P.சிவக்குமார் அவர்கள் ஆணையத்தின் அழைப்பாணை பெற்றுக் கொண்டு எவ்வித முகாந்திரமுமின்றி ஆஜராகவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீட்டு நடைமுறைகள்) விதிகள், 2012 விதி 7ன்படி, மனுதாரர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் வருகையின்மை ஆணையத்தால் பதிவு செய்யப்படுகிறது. பொதுத் தகவல் அலுவலர், திரு அ.சௌகந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், சேலம் மாவட்டம் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆஜராவதற்கு பதிலாக பொதுத் தகவல் அலுவலர், திரு பி. சதிஷ் குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் - II, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், சேலம் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 25.06.2018 தேதியிட்ட மனுவில், பைத்தூர் ஊராட்சிக்கு 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பது குறித்தும், 2011 முதல் 2016 வரை ஊராட்சி நிதியில் செய்யப்பட்ட பணிகள் விவரம் குறித்தும், ஊராட்சி நிதியில் இருந்து தொகை யாரால் பணி செய்தவருக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் மேலும் இது சம்பந்தமாக 11 இனங்களில் தகவல் கோரி ஆத்தூர் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மனு செய்துள்ளார். தமக்கு தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர், தான் கோரியுள்ள தகவல்களை தனக்கு பெற்றுத் தருமாறு தெரிவித்து 26.07.2018 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை ஆத்தூர் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேல்முறையீட்டு மனுவிற்குப் பின்னும் தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர் 10.09.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.09.2019) இவ்வாணையத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து, மனுதாரர் கையெழுத்திட்டு பெற்று கொண்ட நகலை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

4. மேற்படி மனுதாரரின் கையெழுத்தை சரிப்பார்க்கையில், மனுதாரர் தம் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டதாக தெரிவித்து, பொதுத் தகவல் அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுதாரரின் கையெழுத்திற்கும், 25.06.2018 தேதியிட்டு பிரிவு 6(1)ல் உள்ள கையெழுத்திற்கும் சற்று வேறுபடுகிறது என்பதால் ஆணையத்திற்கு சந்தேகம் எழுகிறது. ஆகையால் மனுதாரரின் கையெழுத்து சம்பந்தமான விசாரணையை, சேலம் மாவட்டம் வட்டாட்சியர் அவர்கள் தீர் விசாரித்து 20 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

1. மனுதாரரின் தவறான கையெழுத்து தொடர்பாக, சேலம் மாவட்டம் வட்டாட்சியர் அவர்கள் சரிபார்த்து, ஆத்தூர் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் / பொதுத் தகவல் அலுவலர், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், இன்றைய விசாரணையில் ஆஜரான திரு பி. சதிஷ் குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், இன்றைய விசாரணையில் ஆஜராகாத திரு அ.சௌ.சுகந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், சேலம் மாவட்டம், பஞ்சாயத்து செயலர் வி. வேல்முருகன் மற்றும் மனுதாரரையும் விசாரணைக்கு அழைத்து, ஆத்தூர் DSP முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, சேலம் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் மூலம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ, இவ்வாணை கிடைக்கப்பெற்ற 20 நாட்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி

வைக்க ஆணையம் உத்திரவிடுகிறது. (மனுதாரரின் பிரிவு 6(1) மனு மற்றும் மனுதாரர் கையெழுத்திட்டு பெற்று கொண்ட தகவலின் நகல் இணைத்தனுப்பப்படுகிறது).

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 6619/B/18

வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஆத்தூர், சேலம் மாவட்டம் (இணைப்புகளுடன்)

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
ஆத்தூர்,
சேலம் மாவட்டம்.

திரு.P.சிவக்குமார், த/பெ.பெரியசாமி,
மாண்குட்டை தோட்டம்.,
பைத்தூர் 1வது வார்டு,
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் - 636 141
சேலம் மாவட்டம்.

Copy to: File / Stock File
SC/PA/20.09.2019